



தகவல்

அந்மும் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை-600 018. தொலைபேசி எண்.243447590

ஆணை நாள் – 03.11.2020

முன்னிலை

**திரு. ச.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,
மாநில தகவல் ஆணையர்**

வழக்கு எண். SA 9237/D/2019

திரு. செ. ஆறுமுகம்,

.. ..

மேல்முறையீட்டார்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர்,
நகராட்சி அலுவலகம்,
ஜெயங்கொண்டம் - 621 802,
அரியலூர் மாவட்டம்.

.. ..

பொது அதிகார அமைப்பு

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நேரடியாக விசாரணை செய்ய இயலாததால், இன்று (03.11.2020) தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மனுதாரர் திரு. செ.ஆறுமுகம் மற்றும் பொது அதிகார அமைப்பின் சார்பாக பொதுத் தகவல் அலுவலர் திரு.தன்ராஜ், உதவியாளர், ஜெயங்கொண்டம் நகராட்சி, அரியலூர் மாவட்டம் அவர்கள் இன்றைய விசாரணையில் பங்கேற்றனர்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன் கீழ் மனுவில் ஜெயங்கொண்டம் நகராட்சி பொதுத் தகவல் அலுவலர் மற்றும் மேலாளர் அவர்களின் ந.க.எண்.1366/2018/அ3, நாள் 02.11.2018 எண்ணுள்ள அறிவிப்பு கடிதத்தில் வரிசை எண் 1-ல் "சொத்து வரியானது மண்டல நிர்வாக இயக்குநர், தஞ்சாவூர் அவர்களின் ஆணைக்கு இணங்க

வரி உயர்வு அனைத்து நகராட்சிகளிலும் உயர்த்தப்பட்டது” என தெரிவிக்கப்பட்டதாக கூறி நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், தஞ்சாவூர் அவர்களின் சொத்து வரி உயர்வு குறித்த ஆணையின் நகல் கோரியுள்ளார். தமக்கு உரிய தகவல் வழங்கப்படாத காரணத்தால் மனுதாரர் முறையே 11.07.2019 தேதியிட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)-ன் கீழான தனது முதல் மேல்முறையீட்டு மனுக்களை ஜெயங்கொண்டம் நகராட்சி மேல்முறையீட்டு அலுவலருக்கு தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகும் தான் கோரிய தகவல்கள் தனக்கு வழங்கப்படவில்லை என்று தெரிவித்து, மனுதாரர் 19.09.2019 ஆகிய தேதிகளிட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(3)-ன் கீழான தனது இரண்டாவது மேல்முறையீட்டு மனு இவ்வாணையத்திற்கு அனுப்பி வைத்து, தான் கோரிய தகவல்களை பெற்றுத் தருமாறு கோரியுள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (03.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

3. இன்றைய விசாரணையில் பங்கேற்ற மனுதாரர் தான் ஏற்கனவே, இதே வழக்கு சம்பந்தமாக கடந்த 25.09.2019 அன்று வழக்கு எண்கள் **SA 3125/D/2019 , SA 3202/D/2019 தொடர்பாக** பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நேரடியாக விசாரணை மேற்கொண்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு, அவ்வாணையில் 15 தினங்களுக்குள் பதிவு அஞ்சல் வாயிலாக மனுதாரருக்கு உரிய தகவல் அனுப்பி விட்டு, அதனை மனுதாரர் பெற்று ஏற்பளிப்பு செய்ததற்கான விவர அறிக்கையை இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்க ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில் இதுவரையில் தனக்கு எந்தவித தகவலும் / பதிலும் கிடைக்கவில்லை என்று மனுதாரர் தெரிவித்துள்ளார்.

4. இன்றைய விசாரணை முடிவில், ஆணையத்தின் நாள்- 25.09.2019 தேதியிட்ட உத்திரவை நடைமுறைப்படுத்தாமல், ஆணையத்திலிருந்து பிறப்பிக்கப்பட்ட உத்திரவின்படி மேல்முறையீட்டாளருக்கு இந்நாள் வரையிலும் உரிய தகவலை வழங்காமல் இருப்பதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரியின் மீது தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 20(1)-ன்கீழ் நாளொன்றிற்கு ரூ.250/- வீதம் அதிகபட்சமாக ரூ.25,000/- (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும்) ஏன் அபராதம் விதிக்கலாகாது என்பதற்கும், சட்டப்பிரிவு 20(2)-ன்கீழ் துறை ரீதியான நடவடிக்கைக்கு உயரதிகாரிகளுக்கு ஏன் பரிந்துரைக்கக்கூடாது என்பதற்கும் உரிய விளக்கத்தையும், மேலும், மனுதாரரை நேரடியாக அழைத்து உரிய தகவல்களை வழங்கிவிட்டு, மனுதாரர் அதனை பெற்றுக்கொண்டதற்கான அறிக்கை

மற்றும் உரிய விளக்கத்தினையும் இவ்வாணை கிடைக்கபெற்ற 15 தினங்களுக்குள் இவ்வாணையத்திற்கு அனுப்பும்படி ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையருக்கு உத்திரவிடப்படுகிறது.

(சு. முத்துராஜ்)
மாநில தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 9237/D/2019

பெறுநர்

ஆணையர்,

நகராட்சி அலுவலகம்,

ஜெயங்கொண்டம் - 621 802,

அரியலூர் மாவட்டம்.

மனுதாரர்:-

திரு. செ. ஆறுமுகம்,

132-A, முதலியார் தெரு,

சின்னவளையம் (அஞ்சல்),

ஜெயங்கொண்டம்-621 802,

அரியலூர் மாவட்டம்.

Copy to: File / Stock file
pspc